

The Vice-President, Listing Department, National Stock Exchange of India Ltd. Exchange Plaza, 5 th Floor, Plot No. - C/1, G Block, Bandra - Kurla Complex, Bandra (E), Mumbai - 400051 Fax - 022-26598237/38	The General Manager, Listing Department, BSE Limited, Floor -25, Phiroze Jeejeebhoy Tower, Dalal Street, Mumbai- 400001 Fax - 022-22722037/39/41/61
NSE Symbol: BIL/EQ	Scrip Code: 526666

**BHARTIYA INTERNATIONAL
LIMITED**
38, Sector 44
Gurgaon 122 002
New Delhi Capital Region
India
T +91 124 488 8555
F +91 124 488 8500
E bhartiya@bhartiya.com

CIN L74899TN1987PLC111744

www.bhartiya.com

**REF.: SUBMISSION OF STANDALONE AND CONSOLIDATED AUDITED FINANCIAL
RESULTS FOR THE QUARTER AND YEAR ENDED ON 31ST MARCH 2018**


Dear Sir/Madam,

We are enclosing herewith certified true copies of the Standalone and Consolidated Audited Financial Results as published in Newspapers (Dinamani and Business Standard, Tamil, English and Hindi editions) of the Company for the quarter and year ended on 31st March, 2018 as taken on record by the Board of Directors in their meeting held on Wednesday, 30th May, 2018.

Please take the above on record.

Thanking you,

Yours Sincerely,
For Bhartiya International Limited


Shilpa Budhia

(Company Secretary)

Encl.: a/a



DTL INDIA HOLDINGS LIMITED

Head Office: 102, First Floor, Utravia Complex, 3 Way Read, Lucknow-01 (U.P.), Tel: 8188022525
Corporate Office: 1st Floor, Office No. 1, Kohinoor Center, Chakala, Pune-410601 (Maharashtra)
TeleFax: 02135-249771, E-mail: info@dtl.com, Website: www.dtlindiaholding.com
[CIN-L59299UP1981PLC005268]

EXTRACT OF FINANCIAL RESULTS FOR THE QUARTER AND YEAR ENDED 31ST MARCH, 2018
(Rs. In Lacs excluding Earnings per Share)

S.I. No.	Particulars	Quarter ended		Year ended		Quarter ended	
		31.03.2018 AUDITED	31.03.2018 AUDITED	31.03.2017 AUDITED	31.03.2017 AUDITED	31.03.2018 AUDITED	31.03.2017 AUDITED
1.	Total Income from operations	43.24	100.86	40.73			
2.	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	22.76	119.70	18.22			
3.	Net Profit / (Loss) for the period before Tax (after Exceptional and/or Extraordinary items)	22.76	118.70	18.22			
4.	Net Profit / (Loss) for the period after Tax (after Exceptional and/or Extraordinary items)	-8.37	89.57	-14.76			
5.	Total Comprehensive Income for the period (Comprising Profit / (Loss) from operations, Tax and other Comprehensive Income / Losses (after Tax))	-8.37	89.57	-14.76			
6.	Paid up Equity Share Capital (Face value of Rs.10/- each)	108.69	108.69	108.69			
7.	Reserves (excluding Revaluation Reserve) as shown in the Balance Sheet	-	804.10	-			
8.	Earnings Per Share (for continuing and Discontinuing operations)						
	Basic	0.58	8.24	-1.35			
	Diluted	0.58	8.24	-1.35			

NOTES: (1) These results have been reviewed and recommended for adoption by the Audit Committee to the Board of Directors and have been approved by the Board of Directors at its Meeting held on 30th May, 2018.
(2) The above is an extract of the detailed format of Quarterly and Year financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligation and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly and year Financial Results are available on the website of Stock Exchange (www.mseaindia.com) and on the Company's website (www.dtlindiaholding.com).

For DTL INDIA HOLDINGS LIMITED
(V.M.JAIN)
Managing Director
DIN-00981974

Place : Pune
Date : 30 May, 2018

ASIAN HOTELS (WEST) LIMITED

CIN: L55101DL2007PLC157518
Registered Office: 6th Floor, Asia Towers, J.W. Marriott Hotel, Asset Area 4, Aerocity, Hospitality District, New Delhi - 110 037
Tel.: 46101210 | Fax: 41597321 | E-mail: vivek.jain@asianhotelswest.com | Website: www.asianhotelswest.com

STATEMENT OF AUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND YEAR ENDED MARCH 31, 2018

S.I. No.	Particulars	Period ended		Period ended		Period ended	
		31.03.2018 AUDITED	31.03.2018 AUDITED	31.03.2017 AUDITED	31.03.2017 AUDITED	31.03.2018 AUDITED	31.03.2017 AUDITED
1.	Total Income from operations	3,785.84	3,823.54	3,715.86	14,033.25	13,571.34	39,126.50
2.	Profit (+)/ loss (-) from ordinary activities	298.30	178.10	388.45	420.32	146.56	(1,135.49)
3.	Net profit (+)/ loss (-) for the period after tax (after Exceptional and/or Extraordinary items)	298.30	178.10	388.45	420.32	146.56	(1,135.49)
4.	Total Comprehensive Income for the period (Comprehensive Profit/Loss) after tax and Other Comprehensive Income after tax	330.32	173.76	384.11	439.33	129.23	(1,163.06)
5.	Paid-up Equity Share Capital	1,145.83	1,145.83	1,145.83	1,145.83	1,145.83	1,145.83
6.	Reserves excluding revaluation reserves				26,500.22	28,197.76	11,488.28
7.	(A) Basic and diluted earnings per share (before extraordinary items of Rs.10/- (in Rs.) - non-annualised)						
	Basic	2.88	1.52	3.35	3.83	1.13	(7.77)
	Diluted	2.88	1.52	3.35	3.83	1.13	(7.77)

Note:
The above is an extract of the detailed format of Quarterly / Annual Financial Results filed with the Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing Obligation and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the said Financial Results are available on Company's website (www.asianhotelswest.com) and will also be available on the website of BSE Limited (www.bseindia.com) and the National Stock Exchange of India Limited (www.nseindia.com).

The Board of Directors of the Company has recommended a dividend of 10%. i.e. Rs 1/- per equity share.

By order of the Board of Directors

SUSHIL GUPTA

CHAIRMAN & MANAGING DIRECTOR

DIN : 00006165

Dated : 30th May, 2018

Place : New Delhi

STATEMENT OF STANDALONE AUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER & YEAR ENDED 31ST MARCH 2018 & STATEMENT OF CONSOLIDATED AUDITED FINANCIAL RESULTS FOR THE YEAR ENDED 31ST MARCH, 2018							
S.I. No.	PARTULARS	STANDALONE		Consolidated			
		Quarter ended	Year ended	Quarter ended	Year ended	Quarter ended	Year ended
1.	Total Income	9,505.48	4,058.13	21,212.71	34,998.68	86,792.15	42,816.47
2.	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	(11,221.11)	(4,834.54)	(1,945.62)	(23,291.70)	(21,906.14)	(6,771.65)
3.	Net Profit / (Loss) for the period before Tax (after Exceptional and/or Extraordinary items)	(5,835.33)	(3,229.83)	(4,179.24)	(18,022.24)	(6,884.83)	(11,172.76)
4.	Total Comprehensive Income (TC)	(5,773.73)	(3,229.83)	(4,183.49)	(15,980.74)	(6,898.06)	(10,533.70)
5.	Paid-up Equity Share Capital (Face value of Rs 1/- each)	1,358.19	1,358.52	1,358.19	1,358.52	1,358.19	1,358.52
6.	Capital Reserves	-	-	45,863.43	45,863.43	11,353.58	25,665.39
7.	Earnings Per Share (EPS)*						
	(a) 1. Basic EPS before exceptional items (Rs/Share)	(6.81)	(4.76)	(0.38)	(23.63)	(4.38)	(3.91)
	2. Diluted EPS before exceptional items (Rs/Share)	(6.81)	(4.76)	(0.38)	(23.63)	(4.38)	(3.91)
	(b) 1. Basic EPS after exceptional items (Rs/Share)	(6.81)	(4.76)	(0.18)	(23.63)	(10.18)	(16.48)
	2. Diluted EPS after exceptional items (Rs/Share)	(6.81)	(4.76)	(0.18)	(23.63)	(10.18)	(16.48)
	* Not Adjusted for the quarter						

Notes:
1. The audited financial statement for the year ended 31 March, 2018 have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors at its meeting held on 30 May, 2018.
2. The figures of the last quarter are the balancing figures between audited figures in respect of the full financial year and unaudited published year to date figures up to the third quarter.
3. This is an extract of the detailed format of Quarterly/Yearly Financial Results filed with the stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligation and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly/Yearly Financial Statement are available on the Stock Exchanges website (www.bseindia.com) as well as on company's website (www.emco.co.in).























For EMCO LIMITED
Sd/-
Rakesh S. Jain
Chairman
DIN-00055262

Place : Mumbai
Date : 30 May, 2018

EMCO LIMITED
CIN: L31502MH1994PLC01361H
CORPORATE OFFICE
1st Floor, Primal Tower, Peninsula Corporate Park, G, Kadam Marg, Lower Parel, Mumbai 400 013, Maharashtra, India.
Tel: +91 22 4334 4000, Fax: +91 22 4334 4038, Email: emco.corporate@emco.co.in, Website: www.emco.co.in

REGISTERED OFFICE
N-104, MIDC Area, Village - Mehran, Jalgaon - 425 003, Maharashtra, India.
Tel: +91-257-2727 462, Fax: +91-257-2727 598, Email: emco.jalgaon@emco.co.in

Products and Services for Power Generation, Transmission, Distribution Utilities & Industry



OPTIEMUS INFRACOM LIMITED
Reg. Office: K-20, Second Floor, Lajpat Nagar - II, New Delhi - 110024
Corporate Office: Plot No. 2A, First Floor, 189A, Noida, U.P. - 201301
CIN : L54200DL1993PLC054068
Website: www.optiemus.com, Email: info@optiemus.com

EXTRACT OF STANDALONE & CONSOLIDATED AUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND FINANCIAL YEAR ENDED ON 31ST MARCH, 2018

Figure in table except EPS & Share Capital

Sl. No.	Particulars	Standalone		Consolidated				
		Quarter Ended		Year Ended				
		31.03.2018 Audited	31.12.2017 Unaudited	31.03.2017 Audited	31.03.2018 Audited	31.03.2017 Audited	31.03.2018 Audited	
1	Total Income from operations (net)	29340	8,238	21,078	61,032	106,338	72,299	175,657
2	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	2884	386	315	3,654	1,339	2,001	1,101
3	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items)	2884	386	315	3,654	1,339	2,001	1,101
4	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items)	1895	251	308	2,469	975	1,368	674
5	Equity Share Capital (Face Value per share Re. 10)	858,141,910	858,141,910	858,141,910	858,141,910	858,141,910	858,141,910	858,141,910
6	Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance sheet of previous year	-	-	-	19,205	18,204	20,664	16,198
7	Earnings Per share (for continuing and discontinued operations)	2.23	0.28	0.37	2.87	1.17	1.61	0.82
	(a) Basic	2.23	0.28	0.37	2.87	1.17	1.61	0.82
	(b) Diluted	2.23	0.28	0.37	2.87	1.17	1.61	0.82

NOTES:

- The above is an extract of the detailed format of Annual Audited Financial Results filed with the Stock Exchanges under Reg. 33 of SEBI (Listing Obligations & Disclosure Requirements) Regulations, 2015. The full format of the audited Financial Results are available on the Stock Exchanges website i.e. www.bseindia.com and www.nseindia.com and on company's website www.optiemus.com.
- The audited standalone & consolidated annual financial results of the Company for the quarter & financial year ended on March 31, 2018 have been duly reviewed by Audit Committee and approved by the Board of Directors at their meeting held on 30th May, 2018.
- The figures of the last Quarter of the current year are the balancing figures between the audited figures for the full financial year and submitted year to date figures upto third quarter of the corresponding year.

For and on Behalf of the Board
Sd/-
Ashok Gupta
Chairman & Executive Director
DIN: 08277484

Place: Noida
Date: 30.05.2018

SATIN CREDITCARE NETWORK LIMITED
CIN: L58991DL1980PLC041796
Regd. Office: 5th Floor, Kundan Bhawan, Azdur Commercial Complex, Delhi-110033
Corporate Office: Floor 1 & 3, Plot No - 97, Sector-44, Gurugram, Haryana-122003, India.
Phone: 0124-4715400, Website: www.satincreditcare.com E-mail: secretarial@satincreditcare.com

EXTRACT OF STATEMENT OF AUDITED STANDALONE & CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND YEAR ENDED MARCH 31, 2018

Rs. In Lakh except EPS

Sl. No.	Particulars	Standalone		Consolidated				
		Ets Month ended March 31, 2018		Corresponding Six Months ended in the previous year March 31, 2017		Current year ended March 31, 2018		
		Unaudited	Audited	Unaudited	Audited	Unaudited	Audited	
1	Total Income from Operations	52,436.21	37,277.19	97,663.76	77,658.65	1,03,142.24	80,146.68	
2	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	10,328.51	(3,852.87)	358.74	3,720.13	(717.61)	3,781.20	
3	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items)	10,328.51	(3,852.87)	358.74	3,720.13	(717.61)	3,781.20	
4	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items)	6,937.21	(2,612.47)	402.83	2,449.91	(268.96)	2,487.35	
5	Total Comprehensive Income for the period (Comprising Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items) and Other Comprehensive Income (after Tax))	6,937.21	(2,612.47)	402.83	2,449.91	(268.96)	2,487.35	
6	Paid up Equity Share Capital	4,726.90	3,714.29	4,726.90	3,714.29	4,726.90	3,714.29	
7	Reserves (excluding Revaluation Reserve)	-	-	-	1,00,521.92	60,007.62	98,887.76	60,045.00
8	Net worth	1,09,506.18	66,221.91	1,09,506.16	66,221.91	1,09,872.00	66,259.34	
9	Paid up Debt Capital / Outstanding Debt	1,10,871.97	77,646.45	1,10,871.97	77,646.45	1,10,871.97	77,646.45	
10	Oustanding Redeemable Preference Shares	2,757.34	2,500.00	2,757.34	2,500.00	2,757.34	2,500.00	
11	Debt Equity Ratio	4.15	6.09	4.15	6.09	4.15	6.1	
12	Earnings Per Share of Rs. 10/- each (for continuing and discontinued operations)							
	1. Basic:	17.85	(8.86)	0.26	7.13	(1.51)	7.24	
	2. Diluted:	17.84	(8.86)	0.25	7.06	(1.51)	7.15	
13	Capital Redemption Reserve	277.00	277.00	277.00	277.00	277.00	277.00	
14	Debenture Redemption Reserve	-	-	-	-	-	-	
15	Debt Service Coverage Ratio*	Not Applicable	Not Applicable	Not Applicable	Not Applicable	Not Applicable	Not Applicable	
16	Interest Service Coverage Ratio*	Not Applicable	Not Applicable	Not Applicable	Not Applicable	Not Applicable	Not Applicable	

Minority Interest

* The above have not been disclosed since it is not required as per Regulation 52(4) of the Securities and Exchange Board of India (Listing Obligation and Disclosure Requirements) Regulations, 2015.

Additional Information as per regulation 62(4) of SEBI (LODR) Regulations, 2015;

- There is no Change in Credit Rating for the above said Non-Convertible Debentures.
- The due date of payment of principal and interest and the actual date of payment for the half-year ending on March 31, 2018 and due date of principal and interest of the above said NCDCs during next half-year i.e. April 01, 2018 to September 30, 2018 are as under:

Series / Tranche	Due date of payment of principal and interest and the actual date of payment for the half-year ending on 31.03.2018	Details of redemption & Interest due in the next half-year:			
	Due date of payment	Amount (Rs.)	Actual date of payment	Due date of payment	Amount (Rs.)
INE836B07074	Principal	NIL	NIL	NIL	NIL
	INTEREST	-	-	-	-
(18 Crore)	27-03-2018	11,737,726.03	-	27-09-2018	11,832,273.97
INE836B07046	Principal	NIL	NIL	NIL	NIL
	INTEREST	-	-	-	-
(18.75 Crore)	14-03-2018	13,110,102.74	14-03-2018	14-09-2018	13,327,367.26

We do not expect default in payment of principal & interest due in next half year.

3. Outstanding redeemable Preference Shares are 27,573.81 of Rs. 10 each according to Rs. 275,733,810.

Notes forming part of the audited financial results for half year and year ended March 31, 2018

- The above audited results have been reviewed by the Audit Committee at its meeting held on May 30, 2018 and have been approved and taken on record by the Board of Directors at its meeting held on May 30, 2018. These results have been prepared in accordance with the requirement of Regulation 52 of the SEBI (Listing Obligation and Disclosure Requirements) Regulations, 2015.
- The Company has allotted following series of NCDs during the reporting period.

Particulars	Date of Allotment	No. of Debentures	Total Amount (₹)
12.03% Secured, Rated, Listed, Redemable, Non-convertible Debentures of face value of ₹ 1,00,000 (Rupees Ten Lakh only) for cash at par.	October 3, 2017	650	650,00,000
11.34% Secured, Rated, Senior, Redemable, Taxable, Transferable, Unlisted Non-Convertible Debenture of face value of ₹ 1,00,000 (Rupees Ten Lakh Only) for cash at par.	December 7, 2017	450	450,00,000
11.88% Secured, Rated, Senior, Redemable, Taxable, Transferable, Unlisted Non-Convertible Debenture of face value of ₹ 1,00,000 (Rupees Ten Lakh Only) for cash at par.	December 8, 2017	330	330,00,000
11.72% Secured, Rated, Senior, Redemable, Taxable, Transferable, Unlisted Non-Convertible Debenture of face value of ₹ 1,00,000 (Rupees Ten Lakh Only) for cash at par.	December 18, 2017	1000	1000,00,000
11.15%, Unsecured, Rated, Senior, Redemable, Taxable, Transferable, Unlisted Non-Convertible Debenture of face value of ₹ 1,00,000 (Rupees Ten Lakh Only) for cash at par.	December 19, 2017	1000	1000,00,000
11.85%, Unsecured, Secured, Rated, Listed, Redemable Non-convertible Debentures of face value of ₹ 10,00,000 (Rupees Ten Lakh Only) for cash at par.	February 8, 2018	600	600,00,000

3) The Company has allotted 1,343,283, 0.01% Optionally Convertible, Cumulative, Redemable Preference Shares of face value of ₹10 each fully paid up for cash at an issue price of ₹338 per share to include Bank Limited (an entity belonging to non-promoter group) on December 28, 2017.

(b) The Company has allotted 1,230,098 (Twelve Lach Thirty Thousand and Ninety Eight Only) 0.01% Optionally Convertible Cumulative Redemable Preference Shares ("OCRS") of ₹ 10 each at an issue price of ₹ 284.53 per OCRPS including premium of ₹ 274.53 per OCRPS on preferential basis to Capital First Limited (an entity belonging to non-promoter group) on August 10, 2017. Further, these OCRPS are converted into equivalent number of equity shares i.e., 1,230,098 equity shares of face value of ₹ 10 each on May 30, 2018.

4) The Company has issued 2,388,059 and 5,97,014 equity shares of face value of ₹ 10 each at an issue price of ₹335 per share including premium of ₹ 325 per share to Trishashna Holdings & Investments Private Limited and Nordic Microfinance Initiative I LLC and Nordic Microfinance Initiative Fund III K5, respectively (an entities belonging to non-promoter group) on December 28, 2017.

5) The Company has allotted 1,791,044 Fully Convertible Warrants of ₹ 10 each at an issue price of ₹ 335 per warrant including premium of ₹ 325 per Warrant on preferential basis to Trishashna Holdings & Investments Private Limited (an entity belonging to non-promoter group) on December 28, 2017.

6) During the year, the Company has voluntarily delisted its equity shares from the Calcutta Stock Exchange (CSE) with effect from January 19, 2018 vide CSE's approval letter dated January 18, 2018.

7) During the year, the National Housing Bank has granted the "Certificate of Registration" to commence business of Housing Finance on November 17, 2017 to Satin Holdings Finance Limited, which is wholly owned subsidiary of Satin Creditcare Network Limited.

8) During the year, Company has paid dividend amounting to ₹ 244.40 lakhs to preference shareholders.

9) The company has expensed exceptional losses during the year due to devaluation of currency rate of ₹ 600 and ₹ 1000 by the Government of India. For the year ended March 31, 2018, the company has written off portfolio loss amounting to ₹ 17,962.01 lakhs as compared to ₹ 1,245.23 lakhs for the previous year ended March 31, 2017.

10) The figures for the six months ended March 31, 2018 and March 31, 2017 are the balancing figures between audited standalone figures in respect of full financial year and unaudited stand-alone years to date for figures for the six month period ended September 30, 2017 and September 30, 2016 respectively.

11) The Company operates in a single reportable segment i.e. Banking, which has similar risks and returns for the purpose of Accounting Standards. The Company has adopted under section 133 of the Companies Act, 2013, with Rule 7 of the Companies (Accounts) Rules, 2014. Further, the Company operates in a single geographic area i.e. Domestic.

12) Gross NPA and net NPA ratios are computed on the basis of Company's own portfolio.

13) Previous year/periods figures have been regrouped/rearranged to make them comparable to current year/period figures.

M Mayor Uniquestors Limited
Regd. Office and Works: Jaipura Star Road, Vile Parle (East), Mumbai - 400070 (Pai), India.
Tel: 011-423-224001 Fax: 91-123-2244200 CIN: L18101RJ1993PLC009652
Website: www.mayoruniquestors.com Email: sscr@muyr.mj2

Extract of Standalone and Consolidated Audited Financial Results for the Year Ended March 31, 2018

(Rs. in Lakhs)

Sl. No.	Particulars	Standalone		Consolidated	
		Quarter Ended		Year Ended	
		March 31, 2018 (Audited*)	December 31, 2017 (Unaudited)	March 31, 2018 (Audited*)	March 31, 2017 (Audited)
1	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	3,449.29	3,282.38	2,665.18	13,980.05
2	Net Profit / (Loss) for the period before tax, after Exceptional and/or Extraordinary items	3,449.29	3,282.39	2,665.18	13,980.05
3	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items)	2,415.30	2,175.17	1,826.09	9,408.72
4	Total comprehensive income for the period (comprising profit / (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items) and Other Comprehensive Income (after Tax))	2,418.28	2,179.78	1,844.23	9,418.27
5	Equity Share Capital	2,266.38	2,266.88	2,266.38	2,268.88
6	Earning Per Share (of Rs. 5/- each) (for continuing and discontinued operations)-				
	1. Basic:	5.30	4.75	3.99	20.58
	2. Diluted:	5.30	4.75	3.99	20.58
				17.82	17.82
				21.19	21.19
				17.69	17.69

Note:

(a) According to the requirements of Schedule III of the Companies Act 2013, revenue from operations for the quarter and year ended March 31, 2017 presented in these financial results are inclusive of excise duty. Consequently to applicability of Goods and Service Tax (GST) w.e.f. July 1, 2017, revenue from operations are shown net of GST in accordance with requirements of Ind AS-18 'Revenue'. The revenue from operations net of Excise Duty/GST for all periods is as given below:

(Rs. in Lakhs)

Particulars	Standalone		Consolidated	
	Quarter Ended	Year Ended	Quarter Ended	Year Ended
Revenue from operations	13,553.91	13,798.69	13,099.59	56,367.42
Less: Excise Duty	-	-	1,145.06	4,677.85
Revenue from operations excluding excise duty	13,553.91	13,798.69	11,830.59	55,221.76
			47,670.12	56,997.28
				47,350.72

(b) The above is an extract of the detailed format of quarter ended financial results filed with the Stock Exchanges under regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the 3rd Quarter Financial Results are available on the websites of the Stock Exchanges i.e. www.mayoruniquestors.com and the Company's website i.e. www.mayoruniquestors.com.

For and on behalf of Board of Directors
S. Chaitanya Poddar
Chairman & Managing Director
DIN: 00022395

Place: Jaipura, Jaijara
Date: May 30, 2018

By order of the Board of Directors
For Satin Creditcare Network Limited
Sd/-
(HP Singh)
Chairman cum Managing Director
DIN: D0333754



